

॥ சிவாப்யாம் நமः ॥

॥ டோளா நவரத்னமாலிகா ॥

ஸ்ரீமத்பிரக்ஷிவலனை: பரிதஸ்ஸேரோஜ-  
ச்ரேணீம் கிரன்னதிஹிரண்மயதிவ்யடோளம்।  
ய: ஸ்ரீதராகவிதமாகலயன் முதா த-  
தாந்தோளனம் ஸ்புரதி நந்தசிகம் தமீடே॥ 1

ஆந்தோளனேன மணிஸூந்தரடோளிகாயாம்  
ஸ ஸ்ரீதரோபகவிதானி ஸமச்னுவான:।  
மந்தஸ்மிதேன மதுரேண நிஜான் விதின்வன்  
நந்தார்பகோ பவது மே நயனாத்வனீன:॥ 2

மாணிக்யகுண்டல மனோஹரதாரஹாரா-  
த்யுத்தாமழுஷமுபபர்ஹ நிவிஷ்டபாஹாம்।  
தம் ஸ்ரீதராச்ரிதபதம் ச்ரிததிவ்யடோளம்  
பாலம் நும: கமபி வாஸவரத்னீலம்॥ 3

ய: ஸ்ரீதரஸ்மரஹராதிவிலோசனாஞ்ஜ-  
ல்யாதீயமானபவனோ ரமதோதிடோளம்।  
ஆந்தோளனேன ஜனீகவிதேன நந்தன்  
மந்தம்ஹஸன் மனளி மேஸ்து ஸ நந்தஸுனு:॥ 4

அத்ராம்ருதம் ப்ரவிசகாஸ்தயம்ருதார்தினாம் த-  
தா ஸேவ்யமேததிதி போதயிதும் பதம் ஸ்வம்।  
ஆஸ்யே நிதாய ரஸயன்னதிரத்னடோள-  
மக்ரேஸ்து மேப்ரருசிரார்பகஸார்வபெளம:॥ 5

டோளாதிருடமுபபர்ஹத்ருதாபராங்கம்  
பாலாந்தராகவிதஹீர லலந்திகாட்யம்।  
வையாக்ரசாருநகராஞ்சிதமப்ரநீலம்  
பாலம் கதா நனு பிபானி த்ருசா விசங்கம்॥ 6

டோளாம் கதஸ்ததனுஷங்ஜிதரத்னகுச்சே  
த்ருஷ்ட்வா ஸ்வபிம்பமபரார்பகவிப்ரமேண।

அவ்யக்த ஜூல்பதரஹாஸமுகைர்விலாஸை:  
தீவ்யன்மமாஸ்து ஹ்ருதி திவ்யசிசஸ்ஸலீலம் ॥

7

ஆகல்பிதைணமதசித்ரகடுதிரேக-  
பாலம் கபோலதலபிம்பிதகரணபூஷம் ।

டோளாங்கதம் வரஜவதூபரிசும்ப்யமான-  
ஸ்ரீமன்முகம் கமபி திவ்யசிசும் ஸ்மராம: ॥

8

ஆபீரபுண்ய விபவாவதரோதிடோளம்  
ய: ஸ்ரீதராகளித தச்சலனை: ப்ரஹ்ரஞ்யன் ।

அத்யேதிதை: கலசலிந்துதரங்கடோளா-  
ந்தோளொரிவாஸ்து ஹ்ருதி மே ஸ கிசோரமெளனி ॥

9

ஸ்ரீபாலக்ருஞ்ணவினுதிம் நவரத்னமாலா-  
க்யானாமிமாம் பரிபடத்யுதிதாதரோ ய: ।

ஸத்புத்ரஸம்பதமியாதசலாஞ்ச லகஞ்சமீம்  
ஸ்ரீக்ருஞ்ணபக்தத்திலகச்ச பவேத் ஸ தன்ய: ॥

10

॥ இதி ஸ்ரீ ஸ்ரீதரவேங்கடோர்ய க்ருதெள டோளாநவரத்னமாலிகா ஸமாப்தா ॥